

ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவ செயற்திட்டம் (IWWRMP) - 2024

ஒருங்கிணைந்த நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவ செயற்திட்டத்தின் (IWWRMP) 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட 2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 6621-எல்கே மற்றும் 6619-எல்கே ஆம் இலக்க கடன் உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

செயற்திட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நீர்ப்பாசன அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, வட மாகாண சபை நீர்ப்பாசன திணைக்களம், கிழக்கு மாகாண சபை நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் நீர் வளங்கள் சபை என்பன செயற்திட்டத்தின் அமுலாக்கல் முகவர்களாக உள்ளன.

மேல் மகாவலி நீர்நிலையை மீட்டெடுத்தல், நீர்வள முகாமைத்துவத்திற்கான நிறுவன திறனை வலுப்படுத்துதல் மற்றும் நீர் வள உட்கட்டமைப்பின் செயற்பாட்டை மேம்படுத்துதல் என்பன செயற்திட்டத்தின் குறிக்கோள்களாகும். அணைகளின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான மேம்பட்ட நீர் விநியோக வலையமைப்புக்களை செயற்பாட்டு ரீதியாக குறிக்கிறது. செயற்திட்டத்தின் செயற்பாடுகள் நீர்நிலை மற்றும் நீர்வள முகாமைத்துவம், அணை பாதுகாப்பு தொடர்பான உட்கட்டமைப்பு மேம்பாடுகள், தற்செயல் அவசர பதிலளிப்பு மற்றும் செயற்திட்ட முகாமைத்துவம் ஆகிய நான்கு கூறுகளின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது.

கடன் உடன்படிக்கைகளின் பிரகாரம், செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 14,199.43 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 75.03 மில்லியனானதுடன் அதில் ரூபா 13,158.55 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 69.53 மில்லியன் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 1,040.88 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2021 மே 13 இல் ஆரம்பித்திருந்ததுடன் 2025 ஒக்தோபர் 31 அளவில் பூர்த்திசெய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிநிலைமைக் கூற்றினையும் அதனது காகப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்

நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. பௌதீக செயலாற்றல்

2.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

கூறுகள்	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு எதிர்பார்க்கப் பட்ட பௌதீக செயலாற்றல் அலகுகள்/ சதவீதம்	அடையப்பட்ட செயலாற்றல் அலகுகள்/ சதவீதம்	தாமதம்/ கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத் தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) நிர்மாண நடவடிக்கைகள் (ரூபா. 393.46 மில்லியன் மதிப்புடையது)	செயற்திட்டம்	0	ஒருங்கிணைந்த நீர் வழங்கல் நீர்வள முகாமைத்துவ செயற்திட்டத்தின் கீழ், 3 முன்மொழியப்பட்ட ஒப்பந்த பொதிகளுக்கு ரூபா. 393.46 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த பொதிகளுக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.	செயல்படாததால் 2024.09.24 அன்று நிறுத்தப்பட்டது. தற்போது மறு கூறிடல் நடந்து வருகிறது.	செயற்திட்டம் இந்த கூறுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.
(ஆ) ஒப்பந்தப் பொதியின் கீழ் நாகதீப குளத்தின் புனரமைப்பு Lk – MOMDE – 124591 – CW – RFB	100	65	நாகதீப குளத்தின் மறுசீரமைப்புக்காக, ரூபா.79.33 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தாலும், மீளாய்வாண்டில் ரூபா.7.15 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டதாக கணக்காய்வு வெளிப்படுத்தியது. மேலும், ஆரம்பத்தில் 2024 ஒக்தோபர் 06 அன்று முடிக்க திட்டமிடப்பட்ட ஒப்பந்தம், கணக்காய்வு திகதியின் படி முடிக்கப்படாமல் இருந்தது.	முக்கியமாக குளக்கரை கட்டுமானத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வானிலை காரணமாக தாமதங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் ஒப்பந்ததாரரும் சரியான நேரத்தில் சிட்டைகளை சமர்ப்பிக்கவில்லை. 2025 மே 15 இல் உள்ளவாறு இந்த பொதியின்	செயற்திட்டம் ஒப்பந்தப் பொதியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

திசெம்பர் 31 இல் தற்போதைய
உள்ளவாறு முன்னேற்றமானது
அடையப்பட்ட பௌதீக பௌதீக
முன்னேற்றம் முன்னேற்றம் -
அண்ணளவாக 65% 90% மற்றும் நிதி
2024 செப்டெம்பர் 30 முன்னேற்றம்
நிலவரப்படி நிதி 37%
முன்னேற்றம் 9% ஆகவிருந்தது.
ஆகவும் இருந்தது. (இலங்கை
ரூபாய் 29
மில்லியன்).

(இ)	சேனநாயக்க சமுத்திர நீர்த்தேக்க நிர்மாணப் பொதி.	100	50	அம்பாறை சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் கரை மற்றும் அணைக்கட்டில் இருக்கும் சாலையை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் 2022 திசெம்பர் 28 அன்று நிந்தவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, மேலும் ஒப்பந்தம் 2025 ஜனவரி 10க்குள் முடிக்கப்பட இருந்தது. இருப்பினும், 2024 திசம்பர் 31 நிலவரப்படி, கட்டுமானத்தின் முன்னேற்றம் குறைந்தபட்சம் 50% அளவில் இருந்தது.	கடந்த இரண்டு ஆண்டுகளான 2023 மற்றும் 2024 இல் பெய்த கனமழை காரணமாக இந்த நீர்த்தேக்கம் தண்ணீரில் நிரம்பியிருந்தது. இந்த தொகுப்பின் தற்போதைய முன்னேற்றமானது பௌதீக முன்னேற்றம் 65% மற்றும் நிதி முன்னேற்றம் 46% ஆகவும் இருந்தது. (இலங்கை ரூபாய் 280 மில்லியன்).	செயற்திட்டம் ஒப்பந்தப் பொதியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
(ஈ)	வளவா தெற்குக் கரை கால்வாயின் மேம்பாடு.	100	5% இலிருந்து 35%.	வளவா தெற்கு கரை கால்வாய் மேம்பாடு தொடர்பாக செயல்படுத்த ஐந்து ஒப்பந்த தொகுப்புகள் திட்டமிடப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டது. இருப்பினும், மீளாய்வு ஆண்டின் இறுதிக்குள், இந்த பொதிகள் எதுவும் முடிக்கப்படவில்லை. பணிகளின் பௌதீக முன்னேற்றம் 5% முதல் 35% வரை மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தது. இது	அவ்வப்போது ஏற்படும் தண்ணீர் பிரச்சினைகள் மற்றும் எதிர்பாராத வானிலை காரணமாக தாமதங்கள்.	செயற்திட்டம் ஒப்பந்தப் பொதியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

திட்டமிடப்பட்ட
செயல்பாடுகளை
செயல்படுத்துவதில்
குறிப்பிடத்தக்க
தாமதங்களைக்
குறிக்கிறது, இது
செயற்திட்ட திட்டமிடல்,
செயல்படுத்தல் மற்றும்
கண்காணிப்பில் உள்ள
குறைபாடுகளை
பிரதிபலிக்கிறது.